



Victorian Tamil Association (Inc)

(Formally Eelam Tamil Association, Victoria)

விக்ரோறியா தமிழ்ச் சங்கம்



முத்தமிழ் விழா 2021 க்கான போட்டிகள்

பேச்சு, இசை, கட்டுரை, உரையாடல்; போட்டிகள் பற்றிய விபரங்கள்

நாள்: சனிக்கிழமை, 10.04.2021, காலை 8:30 மணி - பிற்பகல் 2:30 மணி

இடம்: Wesley College, 620, High Street Road, Glen Waverley, 3150

"We are pleased to acknowledge that once again, the Tamil Senior Citizens Fellowship (VIC) will be supporting this year's Muththamil Villah competition."

1. இப்போட்டிகளில், தற்போது அவுஸ்திரேலியப் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் சிறுவர்கள் எவரும் பங்குபற்றலாம்.

2. போட்டிகளில் பங்குபற்றுவதற்கென்று தயாரிக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவங்களிலேயே விண்ணப்பம் செய்தல் வேண்டும். விண்ணப்ப படிவம் முழுமையாக நிரப்பப்பட வேண்டும். பின்வரும் இணையத்தளம் அல்லது மின்னஞ்சல் ஊடாக தமது விண்ணப்ப படிவங்களை அனுப்பி வைக்கலாம்:

மின்னஞ்சல் (Email): competition@vta.org.au

தொலைபேசி: 0403 089 451

இணையத்தளம்: <http://competition.vta.org.au>

3. போட்டிகளில் பங்குபற்றுவதற்கான கட்டண விபரம்:

- ஒரு குடும்பதிற்கான பதிவுக் கட்டணம் - \$5.00
- ஒவ்வொரு போட்டிக்குமான கட்டணம் - \$5.00

உதாரணம்:

- ஒரு பிள்ளை பேச்சுப் போட்டியிலும் பாட்டுப்போட்டியிலும் பங்குபற்றினால் மொத்தம் \$15.00 செலுத்த வேண்டும்.
- ஒரு குடும்பத்திலிருந்து இரண்டு பிள்ளைகள் பேச்சுப் போட்டியிலும் பாட்டுப்போட்டியிலும் பங்குபற்றினால் இரு பிள்ளைகளுக்கும் மொத்தக் கட்டணம் \$25.00 மட்டுமே.

4. விண்ணப்ப முடிவுத் திகதி 21.03.2021

எதுவித காரணம் கொண்டும் போட்டி நடைபெறும் நாளன்று விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.



Victorian Tamil Association (Inc)

(Formally Eelam Tamil Association, Victoria)

விக்ரோறியா தமிழ்ச் சங்கம்



5. பிரிவுகளின் விபரங்கள்:

Category Name		Date of Birth	
		From	To
அதிமேற்பிரிவு	AS - Advanced Senior	01/01/2003	31/12/2005
மேற்பிரிவு	S - Senior	01/01/2006	31/12/2007
மத்திய பிரிவு	I - Intermediate	01/01/2008	31/12/2009
கீழ்ப் பிரிவு	L - Lower	01/01/2010	31/12/2011
ஆரம்பப் பிரிவு	B - Beginner	01/01/2012	31/12/2013
பாலர் பிரிவு	P - Palar	01/01/2014	31/12/2015
மழலையர் பிரிவு	M - Malalaiyar	01/01/2016	31/12/2017

6. பேச்சுப் போட்டி:

மழலையர் பிரிவு, பாலர் பிரிவு, ஆரம்பப்பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு, அதிமேற்பிரிவு ஆகிய எல்லாப் பிரிவுகளுக்கும் பேசுவதற்கான விபரங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன.

7. இசைப் போட்டி:

மழலையர் பிரிவு, பாலர் பிரிவு ஆரம்பப்பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு அதிமேற்பிரிவு ஆகிய எல்லாப் பிரிவுகளுக்கும் பாடுவதற்கான விபரங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. குறித்த பாடல்களை மனனம் செய்து இசையோடு பாடுதல் வேண்டும். இராகமும் தாளமும் தரப்பட்டிருந்தால், தரப்பட்ட இராகத்திலும் தாளத்திலும் மட்டுமே இசையமைத்துப் பாடவேண்டும்.

8. கலந்துரையாடல் போட்டி:

இப்போட்டி கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு, அதிமேற்பிரிவு ஆகிய பிரிவுகளுக்கு மட்டுமே நடாத்தப்படவுள்ளது. உரிய விபரங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன.

9. கட்டுரைப் போட்டி:

இப்போட்டி ஆரம்பப்பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு, அதிமேற்பிரிவு ஆகிய பிரிவுகளுக்கு மட்டுமே நடாத்தப்படவுள்ளது. உரிய விபரங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன.



Victorian Tamil Association (Inc)

(Formally Eelam Tamil Association, Victoria)

விக்ரோறியா தமிழ்ச் சங்கம்



பேச்சுப் போட்டி - மழலையர் பிரிவு

நாம் தமிழர்

நாம் தமிழர்! தமிழ் எங்கள் தாய் மொழி!
அம்மா அப்பா,
அண்ணா அக்கா,
தம்பி தங்கை - எல்லோரையும்
தமிழில் அழைப்போம்!
தமிழில் பேசுவோம்! தமிழில் பாடுவோம்!
தமிழில் பாடி ஆடுவோம் - நம் இனிய
தமிழை நேசிப்போம் - நாம்
தமிழர் என்பதை மறந்திடோம்!

நன்றி! வணக்கம்!



பேச்சுப் போட்டி - பாலர் பிரிவு

தமிழ் எங்கள் தாய்மொழி

நாம் தமிழர்.

தமிழ் எங்கள் தாய்மொழி.

நாம் எங்கு வாழ்ந்தாலும் எமது தாய்மொழி தமிழே. அவுஸ்திரேலியாவில் வாழ்கின்ற எமக்கு முதன்மொழி ஆங்கிலம் ஆனால் நமது தாய்மொழி தமிழே. முதன்மொழி மாறலாம் ஆனால் தாய்மொழி மாறாது. மாறவே மாறாது.

நாம் நமது வீட்டில் தமிழில் பேசுவோம். நண்பர்களுடன் தமிழில் பேசுவோம். உறவினர்களுடன் தமிழ் பேசுவோம். நாள்தோறும் தமிழிலேயே பேசுவோம்.

எமது தாயைப் போற்றுவது போல, தாய்மொழியையும் போற்றுவோம்!

“சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே - அதைத்

தொழுது படித்திடடி பாப்பா”

நன்றி வணக்கம்.



பேச்சுப் போட்டி - ஆரம்பப்பிரிவு

அவுஸ்திரேலியாவில் தமிழர்

நாம் அவுஸ்திரேலியாவில் வாழ்கின்ற தமிழர்கள். இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து இங்கு குடியேறியவர்களே அவுஸ்திரேலியத் தமிழர்களாவர்.

இரண்டாயிரத்துப் பதினாறாம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இங்கு எழுபத்து மூவாயிரத்து நூற்று அறுபத்தொரு தமிழர்கள் வாழ்வதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இங்கு, வீட்டில் தமிழ் பேசுவதாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட தமிழர்களின் எண்ணிக்கையே இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியா ஒரு பல்லினப் பண்பாட்டு நாடென்பதால், ஒவ்வொரு இனத்தவரும் தத்தமது மொழி, பண்பாடு போன்றவற்றைப் பேணி வளர்ப்பதற்கு அவுஸ்திரேலிய அரசு ஆதரவு கொடுத்து ஊக்குவிக்கிறது. இச்சலுகைகளை நாமும் பயன்படுத்துவோம். நாம் இங்கும் தமிழராய், தலைநிமிர்ந்து வாழ்வோம்.

நமது தாய்நாட்டை விட்டு நாம் புலம்பெயர்ந்தாலும், இனம்பெயராமல், மொழி பிறழாமல், அமிழ்தினும் இனிய எமது தாய்மொழியைப் போற்றித் தமிழராய் வாழ்வோம்.

“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு”

நன்றி வணக்கம்.



பேச்சுப் போட்டி - கீழ்ப்பிரிவு

வீட்டில் தோட்டம் செய்வோம்

வீட்டில் தோட்டம் செய்வதென்பது மனதுக்கு மகிழ்ச்சியையும் உடலுக்கு உற்சாகத்தையும் கொடுக்கவல்லது.

பொதுவாக, வீட்டின் முன்புறத்தில் பூந்தோட்டத்தையும், பின்புறத்தில் காய்கறித் தோட்டத்தையும் செய்வது வழக்கம்.

பூந்தோட்டத்தில் பலவண்ண மலர்கள் பூத்துக் குலுங்குவதைப் பார்க்கும்போது எமது மனம் மகிழ்ச்சியில் பொங்கும். அத்துடன் தேன் குடிப்பதற்காக அவற்றை நாடி வருகின்ற தேனீக்களும் வண்ணத்துப்பூச்சிகளும் எமக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பன.

காய்கறித் தோட்டத்தில் காய்கறிகள், பழவகைகள் மற்றும் மூலிகை வகைகளையும் வளர்ப்பது வழக்கம். இவற்றையெல்லாம் நாம் நமது வீடுகளில் வளர்த்து, அவற்றை எமது நாளாந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்துகின்ற போது, அதில் நாம் அடைகின்ற மனநிறைவும் மகிழ்ச்சியும் சொல்லில் அடங்கா!

இவை மட்டுமா? வீட்டில் வளர்க்கப்படும் பயிர்கள் யாவும் இயற்கை உரமிடப்பட்டு, இரசாயனக் கலப்பற்ற முறையில் பயிரிடப்படுவதால், எமக்குத் தரமான உணவு கிடைப்பதுடன் இவற்றை விலைகொடுத்து வாங்குவதால் ஏற்படுகின்ற செலவும் குறைகிறது அல்லவா!

எனவே வீட்டில் தோட்டம் செய்வோம்! நலமாகவும், வளமாகவும் வாழ்வோம்.

நன்றி. வணக்கம்.



பேச்சுப் போட்டி - மத்தியபிரிவு

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

நாம் நோயற்ற வாழ்வு வாழ்ந்தால், அதுவே எமக்குச் சிறந்த செல்வம். அவ்வாறு நாம் நலமாக வாழ்வதற்கு நாம் உண்கின்ற உணவு சமச்சீர் உணவாக இருத்தல் வேண்டும். சமச்சீர் உணவானது எமக்கு மருந்தாகவும் அமைந்து எம்மை நோய்களிலிருந்து பாதுகாக்கும்.

சமச்சீர் உணவென்று கூறுகின்றபோது, அதில் மாப்பொருள், புரதம், கொழுப்பு, உயிர்ச்சத்துக்கள், தாதுப்பொருள் போன்றவை குறிப்பிட்ட அளவில் இருத்தல் வேண்டும். இவை எவ்வகையான உணவுகளில் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப சமச்சீர் உணவுப்பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் நாம் நலமான வாழ்வு வாழலாம்.

சிலருக்கு ஊட்டச்சத்துமிக்க சில உணவுகள் கூட ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. பால், முட்டை, தக்காளி, அன்னாசி போன்ற சில உணவுகள் சிலருக்கு, தோல் அரிப்பு, வயிற்றுப்போக்கு, கண் எரிச்சல், மூச்சுத் தடைப்படுதல் போன்ற பாதிப்புக்களை மட்டுமல்லாமல் உயிராபத்தையும் கூட ஏற்படுத்தக்கூடும். எனவே, இவ்வாறான ஒவ்வாமை உள்ளவர்கள் இவ்வகையான உணவுகளைத் தவிர்த்து, இதே ஊட்டச்சத்துக்களுள்ள வேறு உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். சமச்சீரற்ற உணவுப்பழக்கம் எம்மைப் பலவகையான உடல் மற்றும் உளநலக் குறைபாடுகளுக்கு உள்ளாக்குகின்றது.

உணவே மருந்தாகவும், அது அளவோடும் இருத்தல் வேண்டும். “அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு” அல்லவா! ஆகவே அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ள உணவுகளை அளவாக உண்போம். நலமாக வாழ்வோம்.

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”

நன்றி. வணக்கம்



Victorian Tamil Association (Inc)

(Formally Eelam Tamil Association, Victoria)

விக்ரோறியா தமிழ்ச் சங்கம்



பேச்சுப் போட்டி - மேற்பிரிவு

திறந்த வெளியில் உடற்பயிற்சி

உடற்பயிற்சி எமது உடல் நலத்திற்கும் மன நலத்திற்கும் இன்றியமையாதது.

நாள்தோறும் உடற்பயிற்சி செய்வது நமது நலமான வாழ்வுக்கு வழிவகுக்கும். நடைப்பயிற்சி செய்வதுடன் யோகாசனம் போன்றவற்றைச் செய்வது, குறிப்பாகத் திறந்த வெளியில், நாள்தோறும் இருபது நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது எமக்கு மிகுந்த பயனைக் கொடுக்கும்.

உள்ளரங்கில் உடற்பயிற்சி செய்பவர்களோடு ஒப்பிடும் போது, திறந்த வெளியில் உடற்பயிற்சி செய்பவர்களது உடல் நலமும், மன நலமும் மேம்பட்டதாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. உடற்பருமன், இரத்த அழுத்தம், இதயநோய்கள், நீரழிவு, மறதி நோய் போன்றவற்றிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், மன அழுத்தம், படபடப்பு, அமைதியின்மை போன்ற மன உணர்வுகளிலிருந்து விடுபடுவதற்கும் திறந்தவெளி உடற்பயிற்சி ஒரு பயனுள்ள வழியென்று ஆய்வுகள் கூறுகின்றன.

வீட்டுக்குள்ளேயோ அல்லது உள்ளரங்க உடற்பயிற்சி நிலையத்திலோ பயிற்சி செய்வதாலும் பயன்பெறலாம் தான். ஆனாலும் திறந்தவெளி உடற்பயிற்சி எமக்குக் கூடுதலான பயனைத் தரவல்லது.

காலையிலும் மாலையிலும் சுத்தமான காற்றைச் சுவாசித்தவாறு சூரிய ஒளியில் நடைப்பயிற்சி செய்வது, வீட்டுத்தோட்டம் செய்வது, திறந்த வெளியில் விளையாடுவது போன்றவை நல்ல பயனைக் கொடுக்கக் கூடிய உடற்பயிற்சிகள்.

திறந்தவெளி உடற்பயிற்சியால் உடலுக்குப் பயிற்சி மட்டுமல்ல, சுத்தமான காற்று மற்றும் எமது உடலுக்கு அவசியமான உயிர்ச்சத்து “டி” யையும் நாம் பெற்றுக்கொள்கிறோம்.

இயன்றவரை, திறந்த வெளியில் உடற்பயிற்சி செய்வதைப் பழக்கமாக்கி, அதை எமது வழக்கமாக்கியும் கொள்வது எமது நலமான வாழ்வுக்கு வழிவகுக்கும்.

திறந்தவெளியில் உடற்பயிற்சி செய்வோம்! நலமான வாழ்வு வாழ்வோம்!

நன்றி. வணக்கம்.



பேச்சுப் போட்டி - அதிமேற்பிரிவு

தமிழில் பெயர் வைப்போம்

உலகில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு பெயரையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களையோ கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்கள் தமது சமய அடிப்படையிலோ அல்லது தமது பண்பாடு, அல்லது தாம் செய்யும் தொழில் என்பவற்றின் அடிப்படையிலோ அல்லது வேறு விதமாகவோ தமது பிள்ளைகளுக்கு பெயர் சூட்டுகிறார்கள். சில பெற்றோர்கள் தமக்கு விருப்பமான ஒருவரின் அல்லது தாம் விரும்பும் புத்தகத்தின் அல்லது திரைப்படக் கதாபாத்திரத்தினுடைய பெயரை தமது பிள்ளைகளுக்கு இட்டு அழைப்பதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறார்கள். பெரும்பாலான பெயர்களில் பெயருக்குரியவரின் மொழி அடையாளம் தெளிவாக காணப்படும். சில பிள்ளைகள் தாம் வளர்ந்து பெரியவர் ஆனதும் பல்வேறு காரணங்களுக்காகத் தமக்குப் பெற்றோர் இட்டு அழைத்த பெயரை மாற்றித் தமக்கு விருப்பமான பெயரைத் தாமே சூட்டிக் கொள்கிறார்கள்.

தமிழ் செழிப்புமிக்க மிகப்பழைய ஒரு மொழி. தமிழில் பிள்ளைகளுக்கு பெயர்கள் வைக்கும்போது ஆங்கிலத்தைப் போல அல்லாமல் எண்ணிலடங்காத தெரிவுகள் உள்ளன. சில வருடங்களின் முன்பு தமிழில் நீண்ட பெயர்கள் இட்டு அழைப்பது வழக்கமாக இருந்தது. இப்போது சிறிய பெயர்களை சூட்டுவது அல்லது பெரிய பெயர்களை சுருக்கி அழைப்பது ஆங்கிலம் பேசும் நாடுகளில் அவசியமாகிவிட்டது. இதனால் தமிழர்கள் சிறிய பெயர்களைக், குறிப்பாக, ஆங்கிலத்தில் எழுதும் போது சிறியதாக இருக்கக்கூடிய, அல்லது ஆங்கிலேயர்களுக்கும் பொதுவான பெயர்களை பிள்ளைகளுக்குச் சூட்டுவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

வியக்கத்தக்க விடயம் யாதெனில் தமிழில் சிறியதாக இருக்கட்டும் என்று சூட்டப்பெற்ற அநேக பெயர்கள் ஆங்கிலத்தில் எழுதும்போது நீண்டதாகிவிடுகின்றன. உதாரணமாக, தசரதன் என்ற பெயரை ஆங்கிலத்தில் எழுதும்போது பதினொன்று எழுத்துக்கள் தேவைப்படும்.

ஆயினும் தமிழ்ப் பெயர்களை ஆங்கிலத்தில் எழுத முயற்சிக்கும் பலர், எண் சோதிட அடிப்படையில் வேறுபட்ட எழுத்துக்களை பயன்படுத்தி, ஒரே பெயரைப் பலவிதமாக எழுதி தமக்கு வேண்டிய எண்களைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

ஆங்கிலம் பேசும் நாடுகளில் ஆங்கிலேயர்கள் போலவே தமிழர்களும் தமது குடும்ப பெயர்களை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டியுள்ளது. எனவே எமது குடும்பப் பெயர்களை இங்கு இடம் பெயர்ந்து வந்தவர்களின் பெயர்களில் இருந்தே தொடங்குகின்றோம். எமது முன்னோர்களின் பெயர்கள் வழக்கொழிந்து போகின்றன.



Victorian Tamil Association (Inc)

(Formally Eelam Tamil Association, Victoria)

விக்ரோறியா தமிழ்ச் சங்கம்



எனவே தமிழர்களாகிய நாங்கள் தமிழ்ப் பெயர்களைப் பயன்படுத்தி எமது தமிழ் அடையாளத்தைப் பாதுகாப்பது மட்டுமல்ல, அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டியதும் எமது கடமையே.

நன்றி. வணக்கம்.



Victorian Tamil Association (Inc)

(Formally Eelam Tamil Association, Victoria)

விக்ரோறியா தமிழ்ச் சங்கம்



இசைப் போட்டி - மழலையர்பிரிவு

வண்ணத்துப் பூச்சி

வண்ணத்துப் பூச்சி

பறக்குது பார்

பறக்குது பார்

அழகான செட்டை

அழகான செட்டை

அடிக்குது பார்

அடிக்குது பார்

பூக்களின் மேலே

பூக்களின் மேலே

பறந்து போய்

பறந்து போய்

தேனைக் குடித்து

தேனைக் குடித்து

களிக்குது பார்

களிக்குது பார்

சிவப்பு மஞ்சள்

கறுப்பு வெள்ளை

பொட்டுக்கள் பார்

தொட்டதும் விரைவில்

ஒட்டுது பார்.



Victorian Tamil Association (Inc)

(Formally Eelam Tamil Association, Victoria)

விக்ரோறியா தமிழ்ச் சங்கம்



இசைப் போட்டி - பாலர் பிரிவு

கண்ணன் மாடு கன்று மேய்த்து

வேணு கானம் பாடுவான்

வெண்ணெய் திருடி தின்பதற்கு

வீடு வீடாய் ஓடுவான்

வீட்டில் உள்ளோர் உறங்கு கின்ற

வேளை பார்த்து ஓர் தினம்

வாட்ட மின்றித் துணிவு கொண்டு

வந்து சேர்ந்தான் மாயவன்

ஊர்ந்து சென்று பூனை போல

உறியை எட்டித் தொட்டனன்

சேர்ந்த பானை மூடி வீழ்த்தி

சிதறி ஓசை கேட்டனன்

ஆச்சி அந்த ஓசை கேட்டு

யார்அ தென்று கூவி னார்

கூச்சம் இன்றிக் கண்ணன் என்று

கூவி நின்றான் மாயவன்



Victorian Tamil Association (Inc)

(Formally Eelam Tamil Association, Victoria)

விக்ரோறியா தமிழ்ச் சங்கம்



இசைப் போட்டி - ஆரம்பப் பிரிவு

ராகம்: சங்கராபரணம்

தாளம்: ஆதி

இயற்றியவர் : D.K.பட்டம்மாள்

பல்லவி

கஜமுகனை நீ அனுதினமும் நிஜ

பக்தியுடன் துதி செய்திடுவாய்- ஸ்ரீ

அனுபல்லவி

பஜனை செய்தே புகழ் பாடிடுவோம்

அபஜயம் தனையே போக்கிடுவாய்- ஸ்ரீ

சரணம்

அறுகம் புல்லையும் எருக்கம் பூவையும்

எடுத்து மாலையாய் தொடுத்தணிவிப்போம்

கரும்பும் கனிபல படைத்திடுவோம்

கணபதியே என வணங்கிடுவோம்- ஸ்ரீ



Victorian Tamil Association (Inc)

(Formally Eelam Tamil Association, Victoria)

விக்ரோறியா தமிழ்ச் சங்கம்



இசைப் போட்டி - கீழ்ப் பிரிவு

தான தனதன தான தனதன
தான தனதன தனதான

திருப்புகழ்

பாதி மதிநதி போது மணிசடை

நாத ரருளிய குமரேசா

பாகு கனிமொழி மாது குறமகள்

பாதம் வருடிய மணவாளா

காது மொருவிழி காக முறஅருள்

மாய னரிதிரு மருகோனே

கால னெனையணு காம லுனதிரு

காலில் வழிபட அருள்வாயே

ஆதி யயனொடு தேவர் சுருல

காளும் வகையுறு சிறைமீளா

ஆடு மயிலினி லேறி யமரர்கள்

சூழ வரவரு மிளையோனே

சூத மிகவளர் சோலை மருவுசு

வாமி மலைதனி லுறைவோனே

சூர னுடலற வாரி சுவறிட

வேலை விடவல பெருமாளே



Victorian Tamil Association (Inc)

(Formally Eelam Tamil Association, Victoria)

விக்ரோறியா தமிழ்ச் சங்கம்



இசைப் போட்டி - மத்திய பிரிவு

ராகம்: ஸ்ரீரஞ்சனி

தாளம்: ரூபகம்

இயற்றியவர் : பாபநாசம் சிவன்

பல்லவி

இனி ஒரு கணம் உனை மறவேன் யதுகுல திலகா நான் (இனி)

அனுபல்லவி

தனிப் பெருமை கொள் நீலமேக ஸ்யாமளனே தாமரஸ தளாக்ஷணே நான் (இனி)

சரணம்

வறுமையும் பிணியும் மலிந்து மக்கள் மனை சம்சார பந்தம் உறினும் அன்றி

மறுமையில் கொடும் நரகமுறினும் வான்பெறினும் ஆபத்-பாந்தவனே

நான் (இனி)



Victorian Tamil Association (Inc)

(Formally Eelam Tamil Association, Victoria)

விக்ரோறியா தமிழ்ச் சங்கம்



இசைப் போட்டி - மேற் பிரிவு

ராகம்: கீர்வாணி

தாளம்: ஆதி

இயற்றியவர் : பாபநாசம் சிவன்

பல்லவி

தேவி நீயே துணை-தென் மதுரை

வாழ் மீனலோசனி (தேவி)

அனுபல்லவி

தேவாதி தேவன் சுந்தரேசன்

சித்தம் கவர் புவன சுந்தரி அம்ப (தேவி)

சரணம்

மலையத்வஜன் மாதவமே காஞ்சன

மாலை புதல்வி மஹாராணி

அலைமகள் கலைமகள் பணி கீர்வாணி

அமுதனைய இனிய முத்தமிழ் வளர்த்த (தேவி)



Victorian Tamil Association (Inc)

(Formally Eelam Tamil Association, Victoria)

விக்ரோறியா தமிழ்ச் சங்கம்



இசைப் போட்டி - அதிமேற் பிரிவு

ராகம்: காம்போதி

தாளம்: ஆதி

இயற்றியவர்: ஊத்துக்காடு வேங்கட சுப்பய்யர்

பல்லவி

குழலூதி மனமெல்லாம் கொள்ளைகொண்ட

பின்னும் குறையேதும் எனக்கேதடி சகியே

அனுபல்லவி

அழகான மயில் ஆடவும்

மிக அழகான மயில் ஆடவும் (மிக மிக)

காற்றில் அசைந்தாடும் கொடி போலவும்

சரணம்

அகமகிழ்ந்திலவும் நிலவொளி தனிலே

தனை மறந்து புள்ளினம் ஆட

அசைந்தாடி மிக இசைந்தோடி வரும்

நலம் காண ஒரு மனம் நாட

தகுமிகு எனஒரு பதம் பாட

தகிட ததுமி என நடமாட

கன்று பசுவினமும் நின்று புடை சூழ

என்றும் மலரும் முகம் இறைவன் கனிவோடு (குழலூதி)

மகர குண்டலமாடவும் (கண்ணன்)

அதற்கேற்ப மகுடம் ஒளி வீசவும்

மிகவும் எழிலாகவும் (தென்றல்)

காற்றில் மிளிரும் துகிலாடவும் (அகமழிந்திலவும்)



நேர்முக கலந்துரையாடல்

கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு, அதிமேற்பிரிவு

விதிமுறைகள்:

1. போட்டியாளர் கீழே தரப்பட்டுள்ள 5 தலைப்புகளில் ஒன்றை தமது கலந்துரையாடலுக்கு தெரிவு செய்துகொள்ளலாம்
2. கலந்துரையாடல் 5 நிமிடத்திற்கு குறையாமலும், 7 நிமிடத்திற்கு கூடாமலும் இருத்தல் வேண்டும்
3. போட்டியாளர் விரும்பினால், எடுத்துக்கொண்ட தலைப்பைப் பற்றி சிறு விளக்கம் கொடுக்கலாம் (2 நிமிடத்திற்குள்)
4. போட்டியாளர் நடுவர்களை அணுகி அவர்களை வாழ்த்தும் போதே போட்டி ஆரம்பமாகிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்
5. கலந்துரையாடல் முழுவதும் தமிழில் இருக்க வேண்டும்.
6. கலந்துரையாடல் தலைப்புகள்:
 - “எனது பாடசாலை வாழ்க்கை”
 - “எனது குடும்பம்”
 - “பாடசாலை நேரத்திற்கு வெளியே எனது பொழுது போக்கு”
 - வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் ஏன் தமிழ் பேசவேண்டும்
 - “நான் அறிந்த தமிழ் கலாச்சாரம்”
 - அவுஸ்திரேலியா பழங்குடி மக்கள்



Victorian Tamil Association (Inc)

(Formally Eelam Tamil Association, Victoria)

விக்ரோறியா தமிழ்ச் சங்கம்



கட்டுரைப் போட்டி

ஆரம்பப் பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு, அதிமேற்பிரிவு

1. போட்டியாளர்கள்; கீழே தரப்பட்டுள்ள வயது அடிப்படையில் உரிய தலைப்பைத் தெரிவு செய்து தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
2. போட்டிக்கான பிரிவுகளும் உரிய தலைப்புகளும்:

வயது	தலைப்பு	சொற்களின் எண்ணிக்கை
ஆரம்பப் பிரிவு	எனது குடும்பம்	50 - 75 சொற்கள்
கீழ்ப்பிரிவு	"தைப் பொங்கல்"	75 - 100 சொற்கள்
மத்திய பிரிவு	நான் அண்மையில் மேற்கொண்ட சுற்றுலாப் பயணம்	100 - 150 சொற்கள்
மேற்பிரிவு	அவுஸ்திரேலியாப் பழங்குடி மக்கள்	150 - 200 சொற்கள்
அதிமேற்பிரிவு	"அவுஸ்திரேலியாவில் தமிழை VCE வரை படிப்பதனால் கிடைக்கும் பயன்கள்"	200 - 250 சொற்கள்



Victorian Tamil Association (Inc)

(Formally Eelam Tamil Association, Victoria)

விக்ரோறியா தமிழ்ச் சங்கம்



தேர்வுப் படிமானம்

Song (இசை)

படிமானம்	சுருதி	தாளம்	இராகம்	மனனம்	பாவம்	மொத்தம்
புள்ளிகள்	25 %	25 %	25 %	15%	10 %	100%

Speech (பேச்சு)

படிமானம்	உச்சரிப்புத் திறன்	மனனம் செய்யும் திறன்	தொனி	நிலை முகபாவம்	மொத்தம்
புள்ளிகள்	25%	30%	25%	20%	100%

Conversation (கலந்துரையாடல்)

படிமானம்	அறிமுகப் படுத்தல்	கேள்விக்கு ஏற்ற பதில் கொடுத்தல்	ஆங்கிலம் கலவாமல் பேசுதல்	இலக்கணப் பிழையின்மை	முகபாவம்	மொத்தம்
புள்ளிகள்	10%	50%	15%	15%	10%	100%

Essay writing (கட்டுரை)

படிமானம்	கட்டுரையின் ஒழுங்கமைப்பு	உள்ளடக்கம்	மொழியாற்றல்	ஏழுத்துப்பிழையின்மை	மொத்தம்
புள்ளிகள்	30%	30%	25%	15%	100%



Victorian Tamil Association (Inc)

(Formally Eelam Tamil Association, Victoria)

விக்ரோறியா தமிழ்ச் சங்கம்



இந்த பக்கம் வெறுமையாக விடப்பட்டுள்ளது



Victorian Tamil Association (Inc)

(Formally Eelam Tamil Association, Victoria)

விக்ரோறியா தமிழ்ச் சங்கம்



முத்தமிழ் விழா 2021 க்கான போட்டிகள்

விண்ணப்பப் படிவம்

பேச்சு, இசை, கட்டுரை, உரையாடல் போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவம்

போட்டி நாள்: சனிக்கிழமை, 10.04.2021, காலை 8:30 மணி - மாலை 2:30 மணி

போட்டி இடம்: Wesley College, 620, High Street Road, Glen Waverley, 3150

"We are pleased to acknowledge that once again, the Tamil Senior Citizens Fellowship (VIC) will be supporting this year's Muththamil Villah competition."

For the **online Application form**, Scan the following QR Code.



<http://competition.vta.org.au>

Participant Details	
Given Name	
Last Name	
Gender	<input type="checkbox"/> Male <input type="checkbox"/> Female
Date of Birth (dd/mm/yyyy)	
is the child attending Tamil School?	<input type="checkbox"/> Yes <input type="checkbox"/> No
If Yes, Tamil School Name	
Is the child attending Day school?	<input type="checkbox"/> Yes <input type="checkbox"/> No
If yes, Day school Name	
If yes, Day school Grade	



Victorian Tamil Association (Inc)

(Formally Eelam Tamil Association, Victoria)

விக்ரோறியா தமிழ்ச் சங்கம்



Parents Details			
Parent First Name			
Parent Last Name			
Mobile Phone			
Home Phone			
Email			
Home Address			
State		Postcode	

பங்குபற்றும் பிரிவு: (சரியான பிரிவினை தெரிவு செய்யவும்)

Category Name		Date of Birth		√
		From	To	
அதிமேற்பிரிவு	AS - Advanced Senior	01/01/2003	31/12/2005	
மேற்பிரிவு	S - Senior	01/01/2006	31/12/2007	
மத்திய பிரிவு	I - Intermediate	01/01/2008	31/12/2009	
கீழ்ப் பிரிவு	L - Lower	01/01/2010	31/12/2011	
ஆரம்பப் பிரிவு	B - Beginner	01/01/2012	31/12/2013	
பாலர் பிரிவு	P - Palar	01/01/2014	31/12/2015	
மழலையர் பிரிவு	M - Malalaiyar	01/01/2016	31/12/2017	

பங்குபற்றும் போட்டி:

பேச்சு இசை கட்டுரை நேர்முக-கலந்துரையாடல்

மேற்குறிப்பிட்ட விபரங்கள் யாவும் உண்மையென இத்தால் உறுதிப்படுத்துகிறேன்.

பெற்றோர் கையொப்பம்: ----- திகதி: -----